

கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புமிக்கவர்களே! இயேசு கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழா வாழ்த்துக்களை அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

மனிதரை அன்பு செய்ய மனிதராக மனுவுரு எடுத்த இறைவன் மனிதனோடு என்றென்றும் வாழ விரும்பி தனது உடலையும் இரத்தத்தையும் ஆன்ம உணவாகவும் பானமாகவும் நமக்கு விட்டுச் சென்றார்.

பாலைவனத்தில் பசித்திருந்த மக்களுக்கு மன்னா வழங்கிய இறைவன், தன்னைப் பல நாள்சொலாகப் பின்தொடர்ந்து வந்து போதனையைக் கேட்டு பசியோடு இருந்த மக்களுக்கு வயிறார உணவளித்த இறைவன் தன்னையே உணவாகத் தந்திருக்கின்றார்.

அன்பில் பல வகை உண்டு. எந்த பிரதிபலனும் பார்க்காத அன்பு; நீ அன்பு செய்யாவிட்டாலும் நான் எனது அன்பைத் தருவேன் என்று உள்ளார்ந்த அன்பைத் தருவது. இத்தகைய அன்பைக் கொண்டவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. அந்த இயேசுவையே நாம் திருமுழுக்கு வழியாக மீட்பரும் ஆண்டவருமாக நமது மாபெரும் கொடையாகப் பெற்றுள்ளோம். அழியா வாழ்வாகவும் நம் வாழ்வுக்கு ஆற்றல் தரும் அருமருந்தாகவும் உடலும் இரத்தமுமாகவும் இருந்து நம்மை தந்தையோடு இணைக்கும் அரும் பணியை ஆற்றுகின்றன.

இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்ட அதே கொடைகளை பிறருக்கும் பகிர்ந்து வாழும் போது மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இத்தகைய மன மகிழ்வில் இறைவனைத் தேடி, நாம் எப்போதும் கொடுப்பவர்களாகத் திகழ்ந்திட வரம் வேண்டி இக்கல்வாரிப் பலியில் இணைவோம்

முதல் வாசக முன்னுரை: தொடக்க நூல் 14: 18-20

இன்றைய முதல் வாசகத்தில் ஆபிராம் போரில் வெற்றி பெற்று வந்ததற்கு நன்றிப் பலியாக உன்னத குருவும் இயேசுவின் முன்னோடியுமான மெல்கிசதேக்கு அப்பத்தையும் இரசத்தையும் இறைவனுக்குக் காணிக்கையாக

அர்ப்பணித்தார். எல்லா நிலைகளிலும் கடவுளின் உடனிருப்பு நம்மைத் தொடரும் என்பதை உணர்த்தும் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: 1 கொரிந்தியர் 11: 23-26

நற்கருணை நம்மை கிறிஸ்துவோடு மட்டும் அல்ல. உறவின் அடிப்படையில் நம் அனைவரையும் இணைக்கிறது. நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கின்றோம். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில்தான் பங்கு பெறுகின்றோம். இயேசுவின் திருஉடலும் திருஇரத்தமும் நம்மை இயேசுவோடு ஒன்றிணைப்பதை எடுத்துக் கூறும் வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்புத் தந்தையே இறைவா!

எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், பொதுநிலையினர் அனைவரும். தங்கள் சொல்லாலும் செயலாலும் உமக்கு சான்று பகர்பவர்களாகவும் நற்செய்தியின் தூதுவர்களாக துலங்கிடவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எங்களை ஒன்றிணைக்கும் உன்னத இறைவா!

எம் நாட்டுத் தலைவர்களும் அதிகாரிகளும் எம் நாடு சந்திக்கும் சவால்களான சமத்துவமின்மை, வன்முறை, பிரிவினைவாதம் ஆகியவற்றால் ஆன பிரச்சினைகளுக்கு நீதியான முறையில் தீர்வு காணவும், மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் நல்லாட்சியை வழங்கிடும் முயற்சியில் ஈடுபட வேண்டிய வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களுக்காக தனது உடலையும் இரத்தத்தையும் ஆன்ம உணவாக, பானமாகத் தந்த அன்பு இறைவா!

திருமுழுக்கு வழியாக பொதுக் குருத்துவத்தில் பங்கு பெற்றுள்ள உம் பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் நீர் தந்த ஆசிகளையும், வளங்களையும்

பிறரோடு பகிர்ந்து வாழும் நல் மனம் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எளிமையின் பிறப்பிடமே எம் இறைவா!

இறைமகன் இயேசு கிறிஸ்து வாழ்ந்து காட்டிய எளிமையை நாங்களும் எங்களது வாழ்வில் கடைப்பிடித்து வாழவும், அகந்தை, செருக்கு, ஆணவம் இவற்றினை அகற்றி, பணிவு, தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தைப் பெற்றிடவும் அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி : ஆசிரியை திருமதி. ஞா.சொஸ்தினா மேரி, மேலமெஞ்ஞானபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com